



வெளியிடுபவர்

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம்

திகதி

2024.10.11

## இலங்கை மத்திய வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடுகிறது. 2024ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை அறிக்கை உள்ளடக்குகின்றது. எனினும், மேலும் இற்றைப்படுத்தப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்திகளையும் இவ்வெளியீடு அறிக்கையில்கொடுக்கிறது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.

<https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/financial-system-stability-review>

## 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்கமும் நிதியியல் உறுதித்தன்மையின் தோற்றப்படும் கீழே தரப்படுகின்றன:

அண்மைக்காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட சவால்மிக்க பேரண்டநிதியியல் நிலைமைகளிலிருந்து வந்த கசிவுத்தாக்கங்களுக்கு மத்தியிலும் 2024ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நிதியியல் முறைமை உறுதிநிலை பேணப்பட்டது. உள்நாட்டு பேரண்டநிதியியல் நிலைமைகளின் ஒட்டுமொத்த உறுதித்தன்மையும் படிப்படியான மேம்பாடும் வீட்டலகுகளினதும் நிறுவனங்களினதும் ஐந்தொகை மீதான அழுத்தங்களை ஓரளவிற்குத் தளர்த்தியதுடன், இதன்மூலம் நிதியியல் துறை எதிர்கொண்ட இடர்நேர்வுகளும் குறைவடைந்தன. கொடுகடன் வளர்ச்சி<sup>1</sup> வைப்பு வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடுகையில் பின்னடைந்தமைக்கு மத்தியிலும் கூட நேர்மறை வளர்ச்சி எல்லைக்குள் நுழைந்தமைவினால், நிதியியல் இடையேற்பாட்டில் காணப்பட்ட கீழ்நோக்கிய போக்கானது தணிவுற்று உறுதியிடையும் சமிக்ஞைகளைக் காண்பித்தது. வட்டி வீத முரண்பாடுகளின் பகுதியளவான சீராக்கத்தை ஏற்படுத்திய வீழ்ச்சியடைகின்ற பணவீக்கம் மற்றும் குறைவான இடர்நேர்வு மிகை என்பவற்றுடன் ஒன்றிணைந்து தளர்வான நாணயக் கொள்கை நிலையுடன் இணைந்த சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, கொடுகடனில் படிப்படியான உயர்வுக்கு துணையளித்தது. மேலும், நிதியியல் துறையின் கடனளவுகள் அரசாங்கத் துறையினை நோக்கி சாய்ந்திருப்பதிலிருந்து சீராக்கச் சமிக்ஞைகளைக் காண்பித்து, தனியார் துறையினை நோக்கிய நிதியியல் மூலவளங்களின் ஒதுக்கீட்டில் மேம்பாடொன்றினைக் குறித்துக்காட்டின. இவ் அபிவிருத்திகளுக்கு மத்தியில் கொடுகடன் சுழற்சியானது, கொடுகடன் இடைவெளியின் படிப்படியான விரிவடைதலுடன் இணைந்து விரிவாக்கக் கட்டத்தினுள் முன்னேற்றம் கண்டது. நிதியியல் துறையின்

<sup>1</sup> வேறுவகையில் குறிப்பிட்டாலன்றி அனைத்து வளர்ச்சி வீதங்களும்/ஒப்பீடுகளும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் காணப்படுகின்றன.

உறுதிநிலை நியதிகளில் இவ் அபிவிருத்திகள் ஊக்கமளிக்கின்ற அதேவேளை தொடர்கின்ற பேரண்டநிதியியல் சவால்கள் தொடர்ந்தும் கரிசனைகளைத் தோற்றுவித்தன. உயர்வடைந்த விலை மட்டங்களின் மத்தியில் குறைவடைந்த உண்மை வருமானம் மற்றும் தொழில் சந்தையின் இறுக்கமான நிலைமைகள் என்பவை, கொடுகடனுக்கான கேள்வி மற்றும் கொடுகடன் தரத்தின் மேம்பாட்டைத் தொடர்ந்தும் குறைவடையச்செய்தன. மேலும், அரசாங்கப் பிணையங்களில் வீழ்ச்சியடைகின்ற இருந்தும் உயர்வான விளைவு வீதங்களுடன் ஒன்றிணைந்து சந்தை வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய இறுக்கமான தன்மையும் நிதியியல் இடையேற்பாட்டின் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தின.

பேரண்ட நிதியியல் நிலைமைகளில் மேம்பாட்டுடன் இணைந்தவாறாக, மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் நிதியியல் சந்தைகள் மேம்பட்ட உறுதிப்பாட்டுடன் இயங்கின. அதற்கமைய, நிதியியல் சந்தைகள் அழுத்தமானது 2024இன் இரண்டாம் காலாண்டின் முந்திய காலப்பகுதியில் சில தளம்பல்களுடன், குறிப்பாக, 2023இன் இறுதியிலிருந்து பரந்தளவில் குறைவான மட்டங்களிலேயே காணப்பட்டது. முக்கிய குறிகாட்டி நியதிகளில் பங்குச் சந்தை கலந்த செயலாற்றலொன்றினை எடுத்துக்காட்டியது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 2024ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலும் அதிகரிப்பொன்றினை அறிக்கையிட்டிருந்தபோதிலும், தேர்தல் நிகழ்வுகளுடான சாத்தியமான நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் 2024 நடுப்பகுதியிலிருந்து வீழ்ச்சியடைகின்ற போக்கொன்று அவதானிக்கப்பட்டது. அதேவேளை, 2023இன் இறுதியுடன் ஒப்பிடுகையில் விலைச் சுட்டிகளின் தளம்பல் உயர்வடைந்து காணப்பட்ட வேளையில் வெளிநாட்டு உட்பாய்ச்சல் குறைவடைந்து காணப்பட்டு, நிலைபேறான வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் பங்குரிமை மூலதனச் சந்தையினுள் உள்ள சவால்களை முன்னிலைப்படுத்தின. சந்தை வட்டி வீதங்களுடன் ஒப்பிடுகையில் உயர்வடைந்த மட்டங்களில் காணப்பட்ட போதிலும், தளர்வான நாணயக் கொள்கை, குறைவான பணவீக்க எதிர்பார்க்கைகள், சாதகமான பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளினால் இடர்நோவு எதிர்பார்க்கைகளில் வீழ்ச்சி, அரசிறைத் திரட்டல் வழிமுறைகள் ஆகியன அரசாங்கப் பிணையங்களின் விளைவு வீதங்களில் குறைவினை நோக்கிப் பங்களித்தன. எவ்வாறாயினும், 2024 ஓகத்தில் அரசாங்கப் பிணையங்களின் விளைவு வீதங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மொத்தத்தில், நீண்டகால விளைவு வீதங்களுடன் ஒப்பிடுகையில் குறுகியகால விளைவு வீதங்கள் உயர்வான வீதத்தில் வீழ்ச்சியடைந்து, விளைவு வளையி 2023இன் அநேகமான பகுதியில் அவதானிக்கப்பட்ட தலைகீழான வளையிலிருந்து ஒப்பீட்டளவில் இயல்புநிலைக்கு மீண்டும் மாறுதலைடைவதற்கு வழிவகுத்தது. அரசாங்கப் பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தை குறைவான திரவத்தன்மையுடன் தொழிற்பட்ட அதேவேளை, விளைவு வீதங்கள் குறைவடைந்ததன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர் கேள்வி குறைந்தது. அதேவேளை, 2024இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் குறிப்பாக உயர்வான தொழிலாளர் பணவனுப்பல்கள், சுற்றுலாத் துறை வருவாய்கள் மற்றும் ஏற்றுமதி மாற்றல்கள் என்பவற்றிலிருந்து மேம்பட்ட உட்பாய்ச்சல்கள் மூலம் துணையளிக்கப்பட்டு, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினுள் ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கை ரூபா உயர்வடைந்தது. எனினும், 2024இன் முதல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் வெளிநாட்டுச் செலாவணிக்கான அதிகரித்த கேள்விக்கு மத்தியில் ரூபாவின் உயர்வடைதல் வீதம் மிதமடைந்தது. கேள்வி மற்றும் நிரம்பல் நிலைமைகளில் பாதகமான மாறுதல் வெளிப்படுமாயின் இப்போக்கு தீவிரமடையலாம். உள்நாட்டு பணச் சந்தையினுள் திரவத்தன்மையானது, குறிப்பாக 2024இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கிடையில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க சமச்சீரின்மையின்

குறைவடைதலுடன் இணைந்து மேம்பட்டது. மேலும், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR), துணைநில் வீத வீச்சின் தாழ்வான எல்லைக்கு அண்மித்துக் காணப்பட்டு உள்ளாட்டு பணச் சந்தையினுள் மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகளை எடுத்துக்காட்டியது, இதனூடாக நிதியியல் துறைக்கு ரூபா திரவத்தன்மை நியதிகளில் மிகவும் சாதகமான சூழலொன்றை வசதிப்படுத்தியது.

கொடுகடன் தரம், திரவத்தன்மை மற்றும் மூலதனப் போதுமாந்தன்மை போன்ற வங்கித்தொழில் துறையின் முக்கிய நிதியியல் இயக்கவாற்றல் குறிகாட்டிகள் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு தளர்வடைகின்ற பேரண்டப் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், நிதியியல் நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை 2024இன் முதலரையாண்டு காலப்பகுதியில் படிப்படியாக மேம்பட்டது. எனினும், செயற்படாக் கடன்கள் விகிதம் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டு, தொடர்ச்சியான சவால்களைத் எடுத்துக்காட்டிய அதேவேளை, ஏற்பாட்டுக் காப்பு விகிதம் மேம்பட்டது. வீழ்ச்சியடைகின்ற சந்தை வட்டி வீதங்கள் மற்றும் உள்ளாட்டு கேள்வியில் படிப்படியான அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் வங்கித்தொழில் துறையின் கொடுகடன் வளர்ச்சி குறிப்பாக, தனியார் துறை நியதிகளில் மீளெழுச்சியை அவதானித்த அதேவேளை, முக்கிய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியொன்றின் குறித்த கொடுகடன் வசதிகளை மத்திய அரசாங்கம் ஈர்த்தமையின் பிரதான காரணத்தினால் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சார்ந்திருக்கும் தன்மை வீழ்ச்சியடைந்தது. எனினும், வேறு சந்தை வீதங்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்கப் பிணையங்களின் உயர்வடைந்த விளைவு வீதங்கள் மூலம் தூண்டப்பட்ட முதலீடுகள் மூலம் இத்துறையின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கான வெளிப்படுத்துகைகளானது தொடர்ந்தும் அதிகரித்தது. இதன் பயனாக, வங்கித்தொழில் துறையில் உயர்தர திரவச்சொத்துக்கள் கட்டியெழுப்பப்படுவதற்கு ஆதரவு கிடைத்தது, இது, ரூபா திரவத்தன்மையின் மேம்படுதலை நோக்கிப் பங்களித்தது. இதற்கு மேலதிகமாக, வெளிநாடுகளிலுள்ள நிதியியல் நிறுவனங்களுடன் இத்துறையினால் பேணப்படும் கணிசமான நிதியங்களின் தொகைகள், வங்கிகளின் முன்மதிமிக்க வெளிநாட்டு நாணய திரவத்தன்மை முகாமைத்துவத்தினை எடுத்துக்காட்டின. தேறிய வட்டி வருமானத்தின் அதிகரிப்பினால் துணையளிக்கப்பட்டு வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மையும் கணிசமாக மேம்பட்டது. வைப்பு வீதங்கள் கடன்வழங்கல் வீதங்களை விட விஞ்சி வீழ்ச்சியடைந்தமையின் விளைவாக வட்டிச் செலவீனங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மூலம் தேறிய வட்டி வருமானத்தில் இவ்வதிகரிப்பு வசதிப்படுத்தப்பட்டு, துறையினுள் கடன்வழங்கல் வீதங்களில் உள்ளமைந்த கீழ்நோக்கிய இறுக்கமான நிலையினை வலியுறுத்தியது. அரசாங்கப் பிணையங்களை நோக்கி கணிசமான வங்கித்தொழில் துறை நிதியங்கள் திசைத்திரும்பலுடன் இணைந்த அதிகரித்த இலாபத்தன்மை அளவு மற்றும் தொகுதிக் கடன்வழங்கலூடாக அடுக்கு 2 மூலதனத்தை அதிகரித்தமை என்பன துறையின் மூலதன மட்டங்கள் மேம்படுவதற்கு உதவின. இதற்கு மேலதிகமாக, வங்கித்தொழில் துறையின் இடைத்தொடர்புத்தன்மை நியதிகளில் துறையின் மொத்தச் சொத்துக்களுடன் ஒப்பிடுகின்ற போது வங்கிகளுக்கிடையிலான வெளிப்படுத்துகைகள் குறைவாகக் காணப்பட்ட போதிலும், 2024இன் முதலாம் காலாண்டில் உள்ளவாறு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்ட அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான வலையமைப்பின் பரவுகின்ற இடர்நேர்வு, எச்சரிக்கைமிக்க இடைநிலையாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

நிதிக் கம்பனிகள் துறை மற்றும் காப்புறுதித் துறை ஆகிய இரண்டின் செயலாற்றலும் வங்கித்தொழில் துறைக்கு இசைவாக ஒட்டுமொத்த போக்கொன்றினை எடுத்துக்காட்டி ஒட்டுமொத்தமாக நிதித் துறையினுள் மேம்பட்ட பேரண்டநிதியியல் நிலைமைகளின் தாக்கத்தினை எடுத்துக்காட்டியது. அதற்கமைய, நிதிக்

கம்பனிகள் துறையானது வாகனக் குத்தகைக்குவடல் நடவடிக்கைகளின் நிரம்பல் நிலைக்கு மத்தியிலும் மேம்பட்ட செயலாற்றத்தினை அறிக்கையிட்டது. அளவு மற்றும் தரம் என்ற இரு நியதிகளிலும் துறையின் சொத்துக்கள் மேம்பட்ட அதேவேளை, அரசாங்கப் பிணையங்களில் அதிகரித்த முதலீடுகளுடன் இணைந்து துறையின் திரவச்சொத்துக்களும் வளர்ச்சியினைப் பதிவுசெய்தன. அதேவேளை, வங்கித்தொழில் துறைக்கானதைப் போன்று குறைவடைந்த வட்டிச் செலவுகள் இலாப அதிகரிப்பிற்கு துணையளித்த அதேவேளை, துறையின் மூலதனப் போதுமாந்தன்மை மட்டங்களும் மேம்பட்டன. இதேபோன்று மொத்த பதிவாகிய கட்டுப்பணத்தின் அதிகரிப்பினூடாக எடுத்துக்காட்டப்பட்டவாறு காப்புறுதித் துறையின் அபிவிருத்திகள் இக்காலப்பகுதியின் போது மேம்பாட்டைக் காண்பித்தன. மேலும், அரசாங்கப் பிணையங்களில் தொடர்ச்சியான முதலீட்டு அதிகரிப்புடன் நீண்டகால காப்புறுதி துணைத் துறையின் சொத்துக்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாக குறிப்பிடத்தக்க சொத்து வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. மூலதனப் போதுமாந்தன்மையின் ஆற்றல்மிக்க மட்டங்களுக்கு மத்தியில் காப்புறுதித் தொழில் துறையினுள் இலாபத்தன்மையும் மேம்பட்டது. அதற்கமைய, வங்கித்தொழில், நிதிக் கம்பனிகள், காப்புறுதித் துறைகளின் மீட்பு, உறுதிநிலை மற்றும் படிப்படியான வளர்ச்சி என்பன குறிப்பாக வட்டி வீதக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கப் பிணையங்களில் தொடர்ச்சியான முதலீடுகள் போன்ற அபிவிருத்திகளின் மூலம் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருந்தன.

முக்கிய நிதியியல் பணிகள் வாடிக்கையாளர்களை உள்ளடக்குகின்ற வீட்டலகு மற்றும் நிறுவனசார் துறைகள், 2024 முதலரை காலப்பகுதியில் கொடுகடனில் விரிவடைதலினைப் பதிவுசெய்தன. பொருளாதாரத்தின் மேம்படுகின்ற பேரண்டப் பொருளாதார நிலைமைகளின் பின்னணியினுள், இத்துறைகளிலிருந்து நிதியியல் பணிகளுக்கான கேள்வியில் அதிகரிப்பினை இது எடுத்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இரு துறைகளினதும் படுகடன் இருப்பு 2022இன் முதலரைக் காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட மட்டங்களுக்குக் கீழ் காணப்பட்டு, கொடுகடனின்<sup>2</sup> மேலதிக விரிவுபடுத்தலுக்கான உள்ளார்ந்த ஆற்றலைப் பிரதிபலிக்கின்றது. வட்டி வீதங்களின் வீழ்ச்சி மற்றும் குறைவான பணவீக்கச் சூழல் என்பன கொடுகடனின் விரிவடைதலை நோக்கி தூண்டுதல்களை வழங்கியதெனினும், உண்மை வருமான மட்டத்தின் வீழ்ச்சி மற்றும் வரிச் சீர்திருத்தங்கள் இவ்வளர்ச்சி உத்வேகத்தை குறுக்கியிருக்கலாம். அதேவேளை, செயற்படாக் கடன்கள்<sup>3</sup> விகிதம் ஊடாக எடுத்துக்காட்டப்பட்டவாறு வீட்டலகுத் துறையின் கொடுகடன் தரம் சிறிதளவு மேம்பட்டுள்ள போதிலும் குறிப்பாக வங்கித்தொழில் துறையுடன் ஒப்பிடுகையில் செயற்படாக் கடன்களின் அதிக பாகத்தினைக் கொண்டுள்ள வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையினுள் இது உயர்வடைந்த மட்டங்களில் காணப்பட்டது. எனினும், நிறுவனசார் துறையின் செயற்படாக் கடன் விகிதம் தொடர்ந்தும் சீர்குலைந்து, பேரண்டநிதியியல் நிலைமைகளில் படிப்படியான மேம்பாட்டிற்கு மத்தியிலும் நிதியியல் நிறுவனங்களின் கொடுகடன் தரத்தினை முகாமைசெய்வதில் தொடர்ந்து இடம்பெறும் சவால்களை சமிக்ஞைப்படுத்தியது. மேலும், பட்டியலிடப்பட்ட நிதியல்லா கூட்டு நிறுவன<sup>4</sup> துறையும் அதிகரித்த வருவாய் மற்றும் இலாபத்தன்மை

<sup>2</sup> படுகடன் இருப்பானது செலாவணி தளம்பல்களின் தாக்கத்தினை உள்ளடக்கும் என்பதனைத் தயவுசெய்து கருத்திற்கொள்க.

<sup>3</sup> கொடுகடன் தகவல் பணியகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் செயற்படாக் கடன்களாக நிலுவையிலுள்ள 90 நாட்களுடன்கூடிய கடன்களே வீட்டலகு மற்றும் நிறுவனசார் துறைகளின் நியதிகளில் துறைசார் செயற்படாத கடன் விகிதங்களாக கலந்துரையாடப்படுகின்றன. எனவே, துறைசார் மதிப்பீட்டினுள் குறிப்பீடு செய்யப்படும் செயற்படாக் கடன்கள் நிதியியல் நிறுவனங்களின் பின்னணியில் குறிப்பீடு செய்யப்படும் செயற்படாக் கடன்களுடன் நேரடியாக ஒப்பிடத்தக்கவையல்ல.

<sup>4</sup> கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலிருந்து பெறுவிக் கப்பட்ட நிதிசார் தகவல்கள் நிதியல்லா கூட்டு நிறுவனங்களின் நிதியியல் செயலாற்றம் மற்றும் இடர்நேர்வுகளை மதிப்பிடுவதற்கான உரியகால அத்துடன் பொருத்தமான குறிகாட்டியொன்றாக செயற்படுகின்றது.

என்பவற்றுடன் மேம்பட்ட நிதியியல் செயலாற்றலொன்றினைப் பதிவுசெய்தது. நிதியல்லா நிறுவனத் துறையின் நிதிச் செலவும் சந்தை வட்டி வீதங்களின் குறைப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவு நன்மையடைந்ததன் பயனாக துறையின் இலாபத்தன்மை உத்வேகம்பெற்றது. மேலும், அதிகரித்த இலாபத்தன்மையானது துறையின் ஒட்டுமொத்த கடன் நம்பகத்தன்மையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டிற்கும் வழிவகுத்தமை பட்டியலிடப்பட்ட நிதியல்லா கூட்டுநிறுவனங்களிடமிருந்து தோன்றுகின்ற கொடுகடன் பற்றிய இடர்நேர்வில் சாத்தியமான தளர்த்தலை எடுத்துக்காட்டலாம். மேலும், பொருளாதார மீட்சியிலிருந்து நன்மையடைந்த நிதியல்லா கூட்டுநிறுவனத் துறையின் செயலாற்றல் ஆய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் நிதியியல் நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஆதரவளித்த அதேவேளை, பேரண்டநிதியியல் நிலைமைகள் மேலும் இயல்புநிலைக்கு திரும்பும் சூழலொன்றில் இச்செயலாற்றத்தினை முன்னோக்கி எடுத்துச்செல்வது நிதியியல் துறையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை பரந்தளவில் உறுதிசெய்வதற்கு இன்றியமையாததாகவிருக்கும்.

நிதியியல் துறையினுள்ளும் மொத்தமாக பொருளாதாரத்தினதும் அபிவிருத்திகளை உன்னிப்பாக மதிப்பீடு செய்த பின்னர், மத்திய வங்கி நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு பொருத்தமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழிமுறைகளை எடுத்தது. அதற்கமைய, நிதியியல் முறைமையினுள் பேரண்ட முன்மதியுடைய கொள்கைகள் மீள்வலுவூட்டப்பட்டன. உரிமம்பெற்ற வங்கிகளின் கொடுகடன் திரட்சி இடர்நேர்வினைத் தீர்க்கும் பொருட்டு, அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மீதானவை உள்ளடங்கலாக பாரிய வெளிப்படுத்துகைகளுக்கான உச்சவரையறை நிதியியல் இடையேற்பாட்டிற்கான குறைந்தபட்ச இடைத்தடங்கல்களை உறுதிசெய்வதற்கு 2030 வரை ஆறு ஆண்டு கால இடைவெளியில் முழுமையான நடைமுறைப்படுத்தலுடன் இறுக்கமாக்கப்பட்டன. மேலும், நிதிக் கம்பனிகளின் வெளிப்படுத்துகை உச்சவரையறைகளும் ஆய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் இறுக்கமாக்கப்பட்டன. மூலதனப் பாதுகாப்பு தாங்குதளம் மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் மீது மூலதன மேலதிக விதிப்புகள் வடிவில் மேலதிகத் தாங்குதளங்களும் உள்நாட்டுப் படுகடன் மறுசீரமைப்பு காலப்பகுதியில் மற்றும் பொருளாதார தளம்பல் காலங்களில் இன்றியமையாத பங்காற்றியதுடன் வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை நிலைநிறுத்துவதில், மோட்டார் ஊர்திகள் மீதான பெறுமதிக்கான கடன் விகிதம் மீதான உச்ச வரையறைகளுடன் இணைந்து இவை மத்திய வங்கியினால் பேணப்பட்டன. பொருளாதார மீட்சிச் செயல்முறைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சவால்களை எதிர்கொள்ளும் ஆனால் அடிப்படையில் செயலாற்றக்கூடிய வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகளின் வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளை மீள்வலுவூட்டும் வழிகாட்டல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டன. மேலும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் வங்கித்தொழில் துறை கட்டமைப்புசார்ந்த அளவுகோல்களை எய்துவதை நோக்கி மத்திய வங்கி தொடர்ந்தும் பாடுபட்டது. இது, 2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் (திருத்தம்) சட்டவாக்கத்தை உள்ளடக்கியிருந்தது. மேலும், தனியார் வங்கிகளின் மீள்மூலதனமாக்கல் திட்டங்களின் தொடர்ச்சியான மீளாய்வுடன் சேர்த்து மூலதன மற்றும் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு ஒன்பது பாரிய வங்கிகளுக்கான வழிகாட்டலொன்று உருவாக்கப்பட்டது. நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை மேம்படுத்துவதற்கு பேரண்ட முன்மதியுடைய மற்றும் நுண்பாகமுன்மதியுடைய கொள்கைகளுடன் இணைந்து மத்திய வங்கியானது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள், நிதியியல் அறிவு, நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நிதியியல்

வசதிக்குட்படுத்தல், நிதியியல் நிறுவனங்களின் தீர்மானம், நிறுவன ஆளுகை மற்றும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் முயற்சிகளில் பல்வேறு ஏனைய வழிமுறைகளையும் எடுத்தது. முன்னோக்கிச் செல்கையில், மத்திய வங்கியானது ஒட்டுமொத்த முறைமையினையும் பாதிக்கும் இடர்நேர்வுகளை விழிப்புடன் கண்காணிக்கும் என்பதுடன் தொடர்ச்சியான நிதியியல் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு தோற்றம்பெறுகின்ற ஏதேனும் இடர்நேர்வுகளைத் தீர்ப்பதற்காக பொருத்தமான பேரண்ட முன்மதியுடைய மற்றும் நுண்பாக முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும்.

## நிதியியல் உறுதித்தன்மை தோற்றப்பாடு

முன்னோக்கிச் செல்கையில், தொடரும் சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரம் மேலும் உறுதியடைந்து முன்னகரும் போது, முன்மதியுடன் இடர்நேர்வுகள் முகாமைத்துவப் படுத்தப்படுவதுடன் சொத்து தரம் மற்றும் மூலதனத் தாங்கிருப்புக்கள் கட்டியெழுப்பப்படும் நிலைமையும் எதிர்பாக்கப்படும் அதேவேளை நிதியியல் முறைமை சிறந்த செயலாக்கத்தினை காட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நெருக்கடியினுடைய முன்னெப்போதுமில்லாத தீவிரத்தன்மை பொருளாதாரத்தினுள் ஆழமான பேரண்ட நிதியியல் சமமின்மைகளை தோற்றுவித்திருந்தாலும் கூட நடத்தை சார்ந்த பதிலிறுப்புக்களுடன் கூடிய சீர்திருத்தங்கள் மற்றும் முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளுடன் இணைந்து இச் சமமின்மைகள் படிப்படியாக திருத்தப்படுவதுடன் அது நிதியியல் முறைமையின் உறுதித் தன்மைக்கு உதவுகின்றது. மேலும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தான கசிவுத் தாக்கங்களை முகாமைத்துவம் செய்கின்ற அதேவேளை நிதியியல் துறையின் இதுவரையிலான செயற்திறன் பாராட்டத்தக்கதாக உள்ளது. அதேநேரம், இத் துறை நடுத்தரம் தொடக்கம் நீண்ட காலப் பகுதியில் நிதியியல் உறுதித் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக செயற்பட வேண்டியுள்ளது.

ஒப்பீட்டு ரீதியாக உறுதியான விலைமட்டங்களுக்கு மத்தியில் பொருளாதார வெளியீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடானது நிதியியல் பணிகளுக்கான கேள்வியை ஒரே சீமையாகத் தோற்றுவித்து நிதியியல் இடையேற்பாட்டின் மேம்பாடுகளுக்கு துணையளிக்கும். எனினும், கொடுகடன் விரிவுபடுத்தலானது தனியார் துறையினை நோக்கி நகர்வதனால் நிதியியல் நிறுவனங்கள் உயர்வடைந்த செயற்படாக் கடன் விகிதங்களினதும் பாரிய கடனளவுகள் மீதான உச்சவரையறைகளையும் கொண்ட ஒரு பின்னணியில் கொடுகடன் தரம் மற்றும் மூலதனப் போதுமாந்தன்மை மீதான சாத்தியமான அழுத்தங்களை முகாமைசெய்வதை பரிசீலனையில் கொள்ளவேண்டியிருக்கும். மேலும், குறைவான வைப்பு வீதங்களின் மத்தியில் நிதியங்களைக் கவருகின்றமை சவால்மிக்கதாக இருக்கக்கூடிய அதேவேளை கடன்வழங்கல் வீதங்கள் மீது கீழ்நோக்கிய தொடர்ச்சியான அழுத்தம் நிதியியல் நிறுவனங்களின் தேறிய வட்டி வருமானத்தை குறுக்கமடையச்செய்யும், இதனூடாக இலாபத்தன்மை பாதிக்கப்படலாம். இதற்கு மேலதிகமாக, கடந்த அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க ஆதாயங்களுக்கு வழிகோலிய நிதியியல் நிறுவனங்களின் நாட்டிற்கான வெளிப்படுத்துகைகள் குறிப்பாக, அரசாங்கப் பிணையங்களிலிருந்த உயர்வான மட்டம் படிப்படியாக தணிவுறலாம். குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிக் கேள்வி மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நாட்டிற்கான படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுதல் காரணமாக வெளிநாட்டுத் துறையிலும் அரசிறைத் துறையிலும் சமமின்மைகளின் மீள்சீராக்கம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை உறுதிசெய்வதற்கு எச்சரிக்கையுடன் கையாளப்படவேண்டிய தேவையிருக்கலாம்.

எவ்வாறிருப்பினும், வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பின் இறுதிப்படுத்தலானது வெளிநாட்டுத் துறையிலிருந்து மேலும் நிதியியல் வளங்களை ஆனால் முன்மதியுடைய விதத்தில் அணுகுவதற்கு வழியமைக்கும். அதற்கமைய, சாதகமான தளத்தாக்கம் மூலம் துணையளிக்கப்பட்ட பேரண்டநிதியியல் நிலைமைகளில் மீட்சியினூடாக அனுபவிக்கப்பட்ட நன்மைகள் குறைவடைவதனால் சவால்கள் தொடர்ந்துமிருக்கும்.

இப்பின்னணியினுள் இத்தோற்றப்பாட்டினை அடையப்பெறுதலானது, பொருளாதார விரிவாக்கத்திற்கு ஆக்கபூர்வமான சூழலைத் தோற்றுவிக்கக்கூடிய குறைவான மற்றும் உறுதியான விலைமட்டங்களுடன் சேர்த்து வெளிநாட்டு கேள்வி இயல்புநிலைக்குத் திரும்புவதுடன் கூடிய வெளிநாட்டுத் துறைச் சமமின்மைகளை வினைத்திறன் மிக்கவாறு முகாமைசெய்தல் போன்ற பேரண்டநிதியியல் காரணிகளைக் கொண்ட குறிப்பாக, அரசிறைத் திரட்சிப்பாதையினை நிலைநிறுத்தல், என்ற நியதிகளில் பல்வேறுவகையான பேரண்ட நிதியியல் காரணிகள் மீது தங்கியிருக்கின்றது. மேலும், கொடுகடன் சுழற்சியின் விரிவாக்கக் கட்டத்தின் போது இடர்நேர்வை ஏற்பதை நோக்கிய உயர்வான உள்சார்பு பாதிக்கப்படும் தன்மைகள் கட்டியெழுப்பப்படுவதை தீவிரப்படுத்தக்கூடியதாகவிருந்து நிதியியல் துறையினுள் செயலூக்கமிக்க இடர்நேர்வு முகாமைத்துவத்திற்கான தொடர்ச்சியான தேவையினை எடுத்துக்காட்டுகின்றது. பேரண்ட முன்மதியுடைய அதிகாரசபை என்ற வகையில் மத்திய வங்கி நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழுவுடன் இணைந்து நிதியியல் துறையில் காணப்படுகின்ற எவையேனும் ஒட்டுமொத்த முறைமையினையும் பாதிக்கக்கூடிய இடர்நேர்வுகள் ஒன்றுசேர்வதை தொடர்ந்தும் மதிப்பீடு செய்து அத்தகைய இடர்நேர்வுகளைத் தீர்ப்பதற்கு பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளைப் பரிந்துரைக்கும். ஆகையினால், நிதியியல் முறைமையின் நிலைபெறத்தக்க உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு உரியகால மற்றும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மறுசீரமைப்புக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஆர்வலர்களும் உறுதிபூண்டிருக்கவேண்டும்.